

## நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தகவல் அளிக்கும் அமர்வினை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நடத்தவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 31, 2022) – ஏப்ரல் 12, 2022 தேதியில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவிருக்கின்ற தகவல் அளிக்கும் அமர்வில் இணையுமாறு 2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சாத்தியமான வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பர சேவை புரிபவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த தகவல் அளிக்கின்ற அமர்வானது, நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படவுள்ளது; ப்ராம்ப்ட்டன் நகர் மன்ற அரங்கில் இருக்கின்ற நகர் மன்ற உறுப்பினர்களுக்கான கூடத்தில் நடத்தப்படவிருக்கின்ற இந்த அமர்வானது, நேரில் இருந்து கலந்துகொள்வது, மற்றும் எட்ட இருந்து மெய்நிகராக கலந்துகொள்வதுமாக இருக்கும்.

இந்த அமர்வு, கீழ்க்கண்டவை உட்பட முக்கியமான தேவைப்பாடுகள் பற்றிய ஒரு மேலோட்டப்பார்வையை வழங்கும்:

- வேட்பாளர் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பர சேவை வழங்குபவருக்கான தகுதி மற்றும் பொறுப்புகள்
- வேட்புமனு தாக்கல் மற்றும் பதிவு செய்யும் செயல்முறை
- பிரச்சாரம் செய்வதற்கான நிதிகள்
- முக்கியமான தேதிகளும் விஷயங்களும்

இந்த அமர்வில், ப்ராம்ப்ட்டன் நகருக்கான 2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலில் போட்டியிடவும், பதிவு செய்துகொள்ளவும், கருதுகின்ற வேட்பாளர் அல்லது விளம்பரம் செய்ய விரும்புகின்ற மூன்றாம் தரப்பினர் எவர் ஒருவரும் கலந்துகொள்ளலாம். தகவல் அளிக்கும் அமர்வில் கலந்துகொள்ள பதிவு செய்துகொள்வது கட்டாயமாகும். நேரில் இருந்தபடியோ அல்லது Webex வழியாக கலந்துகொள்ளவோ, வருகை தரவும்: [brampton.ca/bramptonvotes](http://brampton.ca/bramptonvotes).

### விரைவாகச் சொல்ல சில கூற்றுக்கள்

- ஒரு வேட்பாளராகவோ அல்லது மூன்றாம் தரப்பு விளம்பரம் செய்பவராகவோ ஆவதற்கான தகவல்களை [இங்கு காணலாம்](#)

- வேட்பாளர் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான காலம் மே மாதம் 2 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 19 தேதியில் மதியம் 2 மணிக்கு முடிவுறும்
- மூன்றாம் தரப்பு விளம்பரம் செய்பவருக்கான பதிவு செய்தலானது, மே 2 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 21 ஆம் தேதி முடிவுறும்
- வாக்குப்பதிவு நாள் அக்டோபர் 24 ஆகும்
- வேட்பாளர் மற்றும் பதிவு செய்துகொண்ட மூன்றாம் தரப்பினருக்கான அடுத்த தகவல் அளிக்கின்ற அமர்வானது செப்டம்பர் 2022 இல் நடைபெறும்

### அறிஞர் கூற்று

"நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் நகரத்தின் தகவல் அளிக்கும் அமர்வானது, 2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியமான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் முடிவுசெய்தால், தங்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், விளம்பரம் செய்ய விரும்பும் மூன்றாம் தரப்பினர் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான தேவைப்பாடுகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கும் உதவும். இது மேலும் அறிய ஆர்வமுள்ள எவரும் தங்களைப் பதிவு செய்து கொள்ளவும் எங்களுடன் சேர்ந்து கொள்ளவும் அழைக்கிறோம்."

- ஸ்டீவ் ஃபே, 2022 ப்ராம்ப்டன் நகராட்சி தேர்தலுக்கான நகர எழுத்தர் மற்றும் தேர்தல் அதிகாரி

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்  
[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)